


ஓம்
தத் ஸத்.

வெஜ்ஜிரசுசிகை யுபநிடதம்



வேத மோழி பெயர்வாசிசியர்
காசிவாசி - பாந்தை

சிவாங்க யதீந்தீர கவாமிகள் அவர்களால்
தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு

பீஞ்சிலட்சுமி ஸ்வாமி சகஜாங்கம் M. L. C.,
அவர்களால்

சிதம்பரம் நந்தனூர் கல்விக்கழகத்தின் சார்பாக
பிரசுரிக்கப்பட்டு

உலகப் பெரியார் மஹாத்மா காந்தியடிகளுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது.

சிதம்பரம் புருஷாந்தி அச்சக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.



DEDICATED

TO

MAHATMA GANDHI.

PREFACE TO
“VAJRACHOOSIGAI” UPANISHAD
Translated by
“Kasivasi Sivananda Yadhindhrar”

There is only one God, one religion, one caste namely humanity, one salvation for the people of the several religions.

“There is only one caste and one God” says Kapilar the great saint.

“God is one and realize His existence” says Pattinathu Adigal, the great sanyasi who shunned this world and its Maya to attain the Supreme being.

“Whatever religion we pursue we see only the various aspects of the same one God” says the great saint Thayumanar. In answer to a querry ‘How do you name God’, Thiruvarulprakasa Vallal says “I would call him Buddha, Ayan, Narayanan, Aran, Adhisivam, Sadashivam, Sakthi Sivam, Paraman, Parapraman, Purity etc.”

II

Hence from the above quotations it is evident that the various differences seen by us are due to those who have not a clear vision of God and His greatness. Further Sruthis, Smirithis, Puranas and the great Rishis have expounded different ideas. But we are not able to find the truth from the untruth. The different ideas give room for argument. Of these several facts one cannot say which is the truth. Further the zeal for one's own faith and the selfishness are other reasons for the inability to realize the truth. Hence it is evident that those who follow these Sruthis, Smirithis, etc., will not in any way be benefitted by them. With this object in view Yudhishtira in Mahabaratha inquired "There are many Sastras, Sruthis and Smirithis and many Rishis. Whose word is to be taken by me as truth?"

Those who love mankind, those who are sympathetic, those who believe in truth, those who are pure in mind, in body and in action, those who devote their lives only to the service of mankind, are considered in all ages in all countries, in all sastras and in all religious faiths as greatmen, Gurus and Saints. They are believed to have seen God. Those who do not come under any of these are not worth remembering.

III

Hence the great Ramalinga Swamigal has aptly endorsed this idea in his poem. We believe that one among such greatmen is our revered Mahatma Gandhi. There were in the past, there are many at present, and there will be some in the days to come who waste their learning in vain argument, who think something and act contrary to their thought. But it is vain to discuss about them here.

Mahatma Gandhi is working for the Adwaita philosophy and he is striving to realize his cherished hopes. We are sure that the truth for which he strives will win.

Now the hindus are influenced by the satan called religious strifes; they are intoxicated with the liquor namely caste differences and in order to relieve them Mahatma Gandhi during his All India tour to eradicate untouchability has on 16th February 1934 visited Nandanar Mutt in response to the humble request of Swami Sahajanandha, M. L. C., In honour of his visit this great Upanishad "Vajra Choosigai" has been translated and humbly dedicated to him.

உரிமையுறை.

—♦♦♦♦♦♦—

தெய்வ மொன்றே. தெள்ளிய மதமு மோன்றே. மக்கட் பிறப்பென் னுஞ் சாதியு மொன்றே. மிக்கச் சிறப் புற்ற மார்க்கமு மொன்றே. மெய்ப்பொருள் கானு முணர்வு மொன்றே. எச்சமயங்களுக்கும் முத்தியு மொன்றே என் பது அனைத்தின் துணிபாம். அதுபற்றியே,

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றார். அவமாக்காது தவமாக்கி யென்றும் அருட்சித்திபெற்ற கபிலர். சமற்றும்,

“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்றார். கட்டெலாமறுத்துச் சுட்டெலாமொழித்த பட்டினத்தடி களும். அஃதன்றியும்,

“வேறுபடு சமயமெலாம் புகுந்துபார்க்கில் விளங்கு பரம் பொருளேளின் விளையாட்டலால், மாறுபடுங் கருத்தில்லை” என்றார். மாடுமாறின்றிய தவமுடைய தாடுமாறு ரும். அது தவிர்த்தும்,

“அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை யென்கணவர் திருப்பேர் புகலென்கின்றூய், அருசர்புக்கராதி யென்பேன் அயனென்பேன் நாராயணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவனென்பேன் பருகுசதா சிவமென்பேன் சத்திசிவ மென்பேன் பரமமென்பேன் பரப்பிரமமென்பேன் துரிய

உரிமையுரை.

நிறையென்பேன் சுத்தசிவமென்பேன்” என்றார். பெரு நெறிபிடித்து திருவருட் குடித்து அருமதை படித்து அருட் பெருஞ்சோதியாராகிய திருவருட்பிரகாசவள்ளாரும்.

இதில் பலவகையான பேதங்காணப்படல், இடைப் பட்டாரின் அறிவாற்றலும், பின்னேரின் அறிவின் தெளி வின்மையுமன்றி மற்றென்னை?

இவ்வாறே சுருதி, மிருதி, புராண முதலிய நூல்களும், முனிவர்களும், அநேகவகையான பேதங்களைக்கூறி யிருக்கின்றனர். அவைகளில் இது உண்மையென்று பிரித் துணர நம்மனேர்களால் முடியாமையானும் பிரிக்கப்படுகின் மாறுபாட்டிலும் ஜயப்பாட்டிலும் வீழ்ந்து நிலைதடுமாறு வார்களாதலானும் அவைகளில் இதுவே பிரமாண மெனக் கூறுதற்குத் தோற்றுமையானும், மதத்துவேடத்தாலும், குலத்தின் மேம்பாட்டைக் கைக்கொண்டதாலும், தந்நலங்கருதி யிருந்தார்கள் என்பது புலப்படுதலானும், அவர்களுடைய நெறிகள் இக்காலத்தைப்பற்றி நன்னெறியாமென்பது புலப்படாமையானும், அறிவுடையார்களுக்கும் அவைகளோ நோக்க மயக்கமே மிகுதிப்படலானும், அவைகளைக் கைக்கொண்டெடாழுகுவோர் நன்மையடைவார் என்பது ஜயப்பாடேயாம். அற்றுகவினன்றே,

மாபாரதத்தில், “சுருதிகளோ வெவ்வேறு. மிருதி களோ வெவ்வேறு. முனிவர்களோ ஒருவரல்லர். எவருடைய வாக்குப்பிரமாணம்” என்றார் தருமதுத்திரர்.

உரிமையுரை.

மற்றும், தனையும் சமடுத்தியும் சத்தியமும் வாக்கு மனதேகங்கட்கு ஒருமைப்பாடும் பேதமின்மையும் உண்மையுணர்வும் சிறஞ்சிக்குதலிலிருந்து பிரியமுடைமையும் உள்ளவரே பெரியார். ஆசிரியர். ஞானியர். அருஞுஸ்தயார். கடவுளைக் கண்டவர் என, எந்நாட்டவர்க்கும், எந்நாற்கஞ்கும், எம்மதத்தர்கஞ்கும் ஒப்பமுடிந்ததாம். இவற்றினும் மாருனவர் போற்றத்தக்காரலர் என்பதே உண்மையுணர்ந்தாரின் உட்கிடக்கையாம். ஆகையாற்றுன்,

“எத்துணையும் பேதமுரு தேவ்வுயிருந் தம்முயிர்போ வேண்ணி யுள்ளே, ஒத்துரிமை யுடைவரா யுவக்கின்றூர் யாவரவ ருளாந்தான், சுத்த சித்தருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமேனயான் தேரிந்தேன் அந்த, வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடன் சிந்தைமிக விழைந்த தாலே.

என்று திருவாய்மலர்ந்தருளினர். வராத முத்தியை யடைந்த வள்ளலாராகிய இராமலிங்கச்சவாமிகள்.

அத்தன்மைப் பெரியாசிற் பெரியார் நமது காந்தி யடிகளே யென்பதை கடல்சூழ்ந்த வுலகில் கண்டறியாதாரிலர்.

காட்டி மறைத்தவரும், ஏட்டிலெழுதிவைத்தவரும், வாயால் விவாதஞ்செய்தவரும், உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசி உயர்வு பெறுகின்றவர்களும், முன்னும் பலரிருந்தனர். பின்னும் சிலரிருப்பர். இப்போதும் எண்ணிறந்தனருளர். அவர்களைப்பற்றி ஈண்டுப்பேசுதல் பயனற்றதென விடுக்க.

உரிமையுரை.

அத்துவிதமாகிய வேதாந்த மென்னுமோர் அரும் பெரும் நெறியில் தாழும் நடந்து பிறரையும் நடாத்துபவர் காந்தியடிகள் என்பது உண்மையன்றோ? சத்தியமே வெற்றியடையும்.

இப்போது, மதப்பேய் பிடித்துச் சாதியாகிய கட்குடித்துத் தன்னுணர்வின்றி ஆடுகின்ற இந்தியமக்களுக்கு உண்மையுணர்வாகிய திருநீறுபோட உலகில் உலாவிவந்து பீநிமுகஷூ மாசிமீ 5-தேதியில்,

சிதம்பரம் நந்தனார் கல்விக்கழகத்தை நிறுவிய வரும், ஆதிதிராவிட குலோத்துங்கரும், எம். எல். சி. பட்டத்தவருமாகிய சவாமி சகசாநந்தா அவர்களின் கல்விச் சாலைக்கு எழுந்தருளிய “மகாத்மா காந்தியவர்களுக்கு” நந்தனார் கல்விக்கழகத்தின் சார்பாக இந்த வஜ்ஜிரகுசிகை யுபநிடதம் எம்மால் மொழிபெயர்க்கப்பட்டு சமர்ப்பிக்கப் பட்டது.

வேதமோழி பேயர்ப்பாசிரியர்

காசிவாசி

சிவானந்தயதீந்திர சுவாமிகள்.

॥ ॐ ॥

वज्रसूचिकोपनिषत् ।

ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षुः श्रोत्रमथो बलभिन्द्रियाणि च ॥ सर्वाणि सर्वे ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा मा ब्रह्म निराकरोदनिराकरणमस्त्वनिराकरणमस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॥ ॐ शान्तिः । शान्तिः । शान्तिः ॥

यज्ञानाद्यान्ति मुनयो ब्राह्मण्यं परमाङ्गुतम् ।
तत्त्वैतत्त्वहतत्त्वमहमस्मीति चिन्तये ॥
चित्सदानन्दरूपाय सर्वधीवृत्तिसाक्षिणे ।
नमो वेदान्तवेद्याय ब्रह्मणेऽनन्तरूपिणे ॥

ॐ वज्रसूर्चीं प्रवक्ष्यामि शास्त्रमङ्गान भेदनम् ।
दूषणं ज्ञानहीनानां भूषणं ज्ञानचक्षुषाम् ॥ १ ॥

ब्रह्मक्षत्रियवैश्यशूद्रा इति चत्वारो वर्णस्तेषां वर्णानां ब्राह्मण एव प्रधान इति वेदवचनानुरूपं स्मृतिभिरप्युक्तम् । तत्र चोद्यमस्ति को वा ब्राह्मणो नाम किं जीवः किं देहः किं जातिः किं ज्ञानम् किं कर्म किं धार्मिक इति ॥

तत्र प्रथमो जीवो ब्राह्मण इति चेत्तत्र । अतीतानागतानेकदेहानां जीवस्यैकरूपत्वात् एकस्यापि कर्मवशादनेकदेहसंभवात् सर्वशरीराणां जीवस्यैकरूपत्वाच्च । तस्मात्र जीवो ब्राह्मण इति ।

तर्हि देहो ब्राह्मण इति चेत्तत्र । आचाण्डालादिपर्यान्तानां मनुष्याणां पाञ्चभौतिकत्वेन देहस्यैकरूपत्वाज्जरामरण धर्मद्विर्मादिसाम्यदर्शनाद्वाह्मणः श्वेतवर्णः क्षत्रियो रक्तवर्णो वैश्यः पीतवर्णः शूद्रः कृष्णवर्ण इति नियमाभावात् । पित्रादिशरीरदहने पुत्रादीनां ब्रह्महत्यादिदोषसंभवाच्च तस्मात्र देहो ब्राह्मण इति ॥

तर्हि जातिब्राह्मण इति चेतन्न । तत्र जात्यन्तरजन्तुष्वनेक जातिसंभवा महर्षयो बहवः सन्ति । ऋष्यशृङ्गो मृग्याः कौशिकः कुशात्, जाम्बूको जम्बूकात्, वाल्मीकीको वल्मीकात्, व्यासः कैवर्तक-न्यकायाम्, शशपृष्ठात् गौतमः, वसिष्ठ उर्वश्याम्, अगस्त्यः कलशे जात इति श्रुतत्वात् । एतेषां जात्या विनाप्यग्रे ज्ञानप्रतिपादिता ऋषयो बहवः सन्ति । तस्मान्न जातिब्राह्मण इति ॥

तर्हि ज्ञानं ब्राह्मण इति चेतन्न । क्षत्रियादयोऽपि परमार्थ-दर्शिनोऽभिज्ञा बहवः सन्ति । तस्मान्न ज्ञानं ब्राह्मण इति ॥

तर्हि कर्म ब्राह्मण इति चेतन्न । सर्वेषां प्राणिनां प्रारब्ध-संचितागामिकर्मसाधर्म्यदर्शनात्कर्माभिप्रेरिताः सन्तो जनाः क्रियाः कुर्वन्तीति । तस्मान्न कर्म ब्राह्मण इति ॥

तर्हि धार्मिको ब्राह्मण इति चेतन्न । क्षत्रियादयो हिरण्यदातारो बहवः सन्ति । तस्मान्न धार्मिको ब्राह्मण इति ॥

तर्हि को वा ब्राह्मणो नाम । यः कश्चिदात्मानमद्वितीयं जातिगुणक्रियाहीनं षड्मिषष्टभावेत्यादिसर्वदोषरहितं सत्यज्ञानानन्दानन्तस्वरूपं स्वयं निविकल्पमशेषकल्पनाधारमशेषभूतान्तर्यामित्वेन वर्तमानमन्तर्बहिश्चाकाशवदनुस्यूतमखण्डानन्दस्वभावमप्रमेयमनुभवैकवेदमपरोक्षतया भासमानं करतलामलकवत्साक्षादपरोक्षीकृत्य कृतार्थतया कामरागादिदोषरहितः शमदमादिसंपन्नो भावमात्सर्यतृष्णाशामोहादिरहितो दंभाहुकारादिभिरसंस्पृष्टचेता वर्तत एवमुक्तलक्षणो यः स एव ब्राह्मण इति श्रुतिस्मृति पुराणेतिहासानामभिप्रायः ॥

अन्यथा हि ब्राह्मणत्वसिद्धिर्नास्त्येव, सच्चिदानन्दमात्मानमद्वितीयं ब्रह्म भावयेदात्मानं सच्चिदानन्दं ब्रह्म भावयेदित्युपनिषत् ॥ ऊँ शान्तिः । शान्तिः । शान्तिः ॥

ஓம்.

தத் ஸ்த

வஜ்ஜி ர சுசிகை யுபநிடதம்.

மூலமும் - உரையும்.

சாந்தி.

ஓம். ஆப்யாயந்து மமாங்காநி வாக்ப்ராணஸ் சக்ஷதா: ச்ரோத்ர மதோ பலமின் த்ரியாணிச, சர்வாணி சர்வம் ப்ரஹ்ம மோபநிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மாமா ப்ரஹ்ம நிராகரோத் அநிராகரணமஸ்து அநிராகரணமஸ்து ததாத்மனி நிரதே ய உபநிஷத்ச தர்மாஸ் தே மயி சந்து தே மயிசந்து.

ஓம். சாந்தி: சாந்தி: சாந்தி:

ஓம். என து அங்கங்களைப் பாதுகாப்பாற்றுக. வாச்ரு பிராணன் சுரோத்திரம் மற்றும் ஆற்றல் இந்திரி யங்கள் அனைத்தையும். அனைத்தும் உபசிடதப் பிரமமாம். பிரமத்தை யான் தள்ளமாட்டேன். பிரமம் என்னைத்தள்ளி விடற்க. நீக்காமையுளதாக நீக்காமையுளதாக. அந்த ஆன் மாவிலொருப்பட்ட உபசிடதங்களிலுள்ள தருமங்கள் எவையோ, அவை என்பால் உளதாக என்பால் உளதாக.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

யஞ்ஞானாத் யாந்தி முந்யோ ப்ராஹ்மண்யம் பரமாத்புதம் தத்ரைபத ப்ரஹ்மதத்வ மஹமஸ்மீதி சிந்தயே.

எழின்மிகு முனிவர் முன்பு வெதையுளத் துணர்தலாலே அழிவிலா வியப்பு வாய்ந்த வந்தணர் தன்மை யேய்ந்தார் ஒழிவறப் பிரமந் தன்னை யொழிவிலா திலங்கு மாயை இழிதர யானென் றன்னி யிதயத்தி லிருத்து வாமால்.

சித் சதானாந்த ரூபாய சர்வதீ வ்ருத்தி சாக்ஷி னே
நமோ வேதாந்த வேத்யாய ப்ரஹ்மனே அநந்தநூபினே.

உளதொளி யினிய தென் நு முருவம தாகி மற்றுங் கிளர்மதி விருத்தி கட்குக் கிளமறு சாக்ஷி யாகி டும் அளவறு மறையின் சென்னி யறிந்திடப் பொருந்தி யென் வளர்தரு மனந்த மென்னும் பிரமத்தை வணங்கு வாமால்.



உபநிடதத் தொடக்கம் மந்திரம்.

(க)

ஓம் வஜ்ரகுசிம் ப்ரவக்ஷ்யாமி சஸ்த்ரமஞ்ஞாந பேதநம் தூஷணைம் ஞாந ஹீநாநாம் பூஷணைம் ஞாநசக்ஷாஷாம்.

பதவுரை.

ஞாநசக்ஷாஷாம் ஞாநமென்னுங்கண் னுடையவர்களுக்கு பூஷணைம் துதியும்

ஞானஹீநானும்
தூஷணம்

சஸ்த்ரமஞ்ஞானபேதனம்
வஜ்ரசுகிம்
ப்ரவசங்யாமி

ஞானம் இல்லாதவர்களுக்கு
நின்தையும்
அஞ்ஞானத்தைத்தொலைக்
[கும் ஆயுதமுமாகிய
வஜ்ஜிரவுசியென்னு முபகிடத்தை
இனிது கூறுகின்றேன்.

பொழிப்புரை.

மெப்யறிவாகிய கண்களையுடையவர்களுக்குப் போதுமானத்தக்கதும், அறிவாகிய விழியிலாதவருக்குப் பழிப்பாயுள்ளதும், அறியாமையையறுக்கின்ற ஆயுதமாகவுமுள்ள வஜ்ஜிரவுசி யென்னும் பெயர்கொண்ட உபநிடத்தை இனிது கூறுகின்றேன்.

(உ)

ப்ரஹ்ம க்ஷத்ரிய வைசிய சூத்ரா இதி சத்வாரோ வர்ணை: தேஷாம் வர்ணாநாம் ப்ராஹ்மண ஏவ ப்ரதான இதி வேதவசாநாநுபம் ஸ்மருத்திபி ரப்யுக்தம்.

பதவுரை.

ப்ரஹ்ம	பிராமணன்
க்ஷத்ரிய	க்ஷத்திரியன்
வைசிய	வைசியன்
சூத்ரா	சூத்திரன்
இதிசத்வாரோவர்ணை:	என நான்கு வர்ணத்தவர்களுளர்
தேஷாம்வர்ணாநாம்	அவ்வருணத்தாருள்

ப்ராஹ்மண ஏவ
ப்ரதான இதி
வேதவசநாதுரூபம்
ஸம்ருதிபி ரப்பிக்தம்

பிராமணனே
மேலானவனென்று
வேதவாக்கையொத்து
மிருதிகளாலுங்கூறப்பட்டுள்ளது.

பொழிப்புரை.

பிராமணன், ஷத்திரியன், வைகியன், சூத்திரன் என நான்கு வருணத்தவர்களுள்ளார். அவர்களுள் பிராமணனே சிறந்தவன் என வேதங்கள் கூறுவதுபோன்று மிருதிகளுங் கூறுகின்றன என்பதாம்.

(ஏ)

தத்ர சோத்ய மஸ்தி, கோ வா ப்ராஹ்மனேநாம,
கிம்லீவஃ? கிம் தேஹுः? கிம் ஜாதிஃ? கிம் ஞாநம்? கிம் கர்ம? கிம் தார்மிக? இதி.

பதவுரை.

தத்ர	அதில்
சோத்யமஸ்தி	வினாவத்தக்கனவண்டு
கோ வா ப்ராஹ்மனேநாம	பிராமணன் யாவன?
கிம் லீவஃ?	சீவனு?
கிம் தேஹு?	தேகமா?
கிம் ஜாதிஃ?	சாதியா?
கிம் ஞாநம்?	ஞானமா?
கிம் கர்ம?	கருமமா?
கிம் தார்மிக?	தருமஞ்செய்பவனு?

பொழிப்புரை.

பிராமணனே பேளானவன் என்ற அவ்விடயத்தில் வினாக்களுண்டு; அவை, பிராமணன் என்போன் சீவனு? அல்லது சரீரமா? அல்லது சாதியா? அல்லது ஞானமா அல்லது கருமமா? அல்லது தருமமா? என்பனவாம்?

(ச)

தத்ர ப்ரதமோ ஜீவோ ப்ராஹ்மண இதிசேத் தந்ந அதீதா நாகதா நேக தேஹாநாம் ஜீவஸ்யைக ரூபத்வாத், ஏகஸ்யாபி கர்மவசாத் அநேக தேஹ சம்பவாத் சர்வ சரீரா ஞேம் ஜீவஸ்யைகரூபத் வாச்ச தஸ்மாந் ந ஜீவோ ப்ராஹ்மண இதி.

பதவுரை.

தத்ர	அவற்றுள்
ப்ரதமோ	முதலாவது
ஜீவோப்ராஹ்மண	சீவன் பிராமணன்
இதிசேத் தந்ந	- என்பது கூடாது.
அதீத	போனவைகள்
அநாகத	வருபவைகள் என்னும்
அநேகதேஹாநாம்	அநேக சரீரங்களில்
ஜீவஸ்ய	சீவ னுக்கு
ஏகரூபத்வாத்	ஓருவடிவாகலானும்
கர்மவசாத்	கருமவயத்தால்
ஏகஸ்யாபி	ஓருசீவனுக்கு
அநேகதேஹ	பலவகைச்சரீரங்கள்
சம்பவாத்	பொருந்துமாதலானும்

சர்வசரீரானும்	எல்லாச்சரீரங்களிலும்
ஜீவஸ்ய	சீவனுக்கு
ரூபஏகத்வாச்ச	ஒருவருவமேயாதலானும்
தஸ்மாத்	ஆதலின்
ஜீவோப்ராஹ்மண	சீவன் பிராமணன்
இதிந	என்பதில்லை

பொழிப்புரை.

சென்றவைகளும் வருபவைகளுமான பல சரீரங்களுக்குச் சீவன் ஒருவனேயாதலானும், ஒரே சீவனுக்குக் கருமவயத்தால் அநேகசரீரங்கள் வந்து பொருந்தலானும் சரீரங்களெல்லாவற்றிலுமுள்ள சீவன் ஒருவனுமாதலானும் சீவனே பிராமணன் என்பது பொருந்தாது.

(இ)

தர்ஷி தேஹோப்ராஹ்மண இதிசேத் தந்த ஆசண்டாலாதி பர்யந்தாநாம் மநுஷ்யானும் பாஞ்ச பேளதிகத்வேந தேஹஸ்ய ஏகநூபத்வாத், ஐராமரண தர்மா தர்மாதி சாம்ய தர்சநாத் ப்ராஹ்மண: சுவேதவர்ண:, சுநித்ரியோ ரக்த வர்ணே, வைசிய: பீதவர்ண: சூத்ர: க்ருஷ்ணவர்ண இதி நியமாபாவாத், பித்ராதி சரீரதழை புத்ராதீநாம் ப்ரமலையாதி தோஷசம்பவாச்ச, தஸ்மாந் ந தேஹோ ப்ராஹ்மண இதி.

பதவுரை.

தர்லி	அங்கனமாயின்
தேஹோப்ராஹ்மண	சரீரமேபிராமணன்
இதிசேத் தந்ந	என்பதும் பொருந்தாது
ஆசண்டாலாதிபர்யந்தாநாம்	சண்டாளன்வரையிலுள்ள
மநுஷ்யானும்	மநிதர்களுக்கு
பாஞ்சபெளதிகத்வேந	ஸுவகைப்பூதங்களின் காரியமான
	[தன்மையால்
தேஹஸ்யஏகரூபத்வாத்	தேகம் ஒரேவடிவமாதலானும்
ஐராமரண	முப்பிறப்பு
தர்மா தர்மாதி	புண்ணிய பாவழுதலிய
சாம்யதர்சநாத்	ஒப்பாய்க் காணப்படுதலானும்
ப்ராஹ்மனே சுவேதவர்ண:	பிராமணன் வெண்ணிறத்தன்
சூத்ரியோரக்தவர்ண:	கூத்திரியன் செங்கிறத்தன்
வைசிய பிதவர்ண:	வைசியன் மஞ்சள் சிறத்தன்
சூத்ர க்ருஷ்ணவர்ண	சூத்திரன் கருநிறத்தன்
இதிசியமாபாவாத்	என் னுநியதமின்மையானும்
பித்ராதி	தந்தை முதலியோர்களின்
சரீரதலுடே	உடம்பைச்சுடுங்கால்
புத்ராதீநாம்	புதல்வன் முதலியோர்கட்கு
ப்ரஹ்மஹுத்யாதி	பிராமணைக்கொன்றது முதலிய
தோஷசம்பவாதச	தோடம் பொருந்துகின்றதாகையானும்
தல்மாத	ஆகையால்
ந, தேஹோப்ராஹ்மணஇதி	சரீரம் பிராமணன் என்பது
	[பொருந்தாது.

பொழிப்புரை.

சீவன் பிராமணன் அல்லனென்னின் சரீரமே பிராமணனென்னில் அதுவும் பொருந்தாது. என்னை? பிராமணன் முதல் சண்டாளன்சாரூண மக்களைவருக்கும் பஞ்சபூதங்களின் காரியமானதாலும், சரீரம் ஒரே தன்மையாமாதலானும், மூப்பு, இறப்பு, புண்ணியம், பாவம் முதலியன அஜீனவருக்கும் ஒப்பாகவே காணப்படலானும், பிராமணன் வெண்மை நிறமுடையவன், சூத்திரியன் சிவப்பு நிறமுடையவன், வைசியன் மஞ்சள் நிறமுடையவன், சூத்திரன் கருப்பு நிறமுடையவன் என தியதமின்மையானும், பிதா முதலோர்களின் தேகத்தைத்சுடுவதில் அவர்களது புத்திரன் முதலோர்கட்கு பிராமணைக்கொன்ற தோஷம் முதலிய பொருந்துமாதலானும், தேகம் பிராமணன் அல்லன் என்பதாம்.

(க)

தார்ஹி ஜாதிர் ப்ராஹ்மண இதிசேத்தங்க தத்ர ஜாத்யங்க ஜாத்யங்க வநேக ஜாதி சம்பவா மஹர்ஷியோ பஹவ: சந்தி.

பதவுரை.

தர்லி	அற்றேல்
ஜாதி	சாதியே
ப்ராஹ்மண இதிசேத்தங்க	பிராமணன் எனின் அல்லன்
தத்ர	அவற்றுள்
ஜாத்யங்க ஜாத்யங்க	வேறுசாதிப் பிறப்புக்களில்
அநேக ஜாதி சம்பவா	பலவகை சாதியாய்ப்பிறங்க
மஹர்ஷிய:	மகரிஷிகள்
பஹவ: சந்தி	அநேகர் இருக்கின்றார்கள்

பொழிப்புரை.

சரீரம் பிராமணன் ஆகானேல் சாதியே பிராமண னவன் எனின் அதுவுமன்று. என்னை? அவர்களுள் வேறு சாதி சந்துக்களிற் பிறந்த அநேக சாதிகளையுடைய மகரிஷி கள் இருக்கின்றார்கள் ஆதலின். அவர்கள் யாவர்களானின்?

* ரிஷ்யசிருங்கோ ம்ருக்யः, கேளசிகः குசாத், ஜாம்புகோ ஜம்புகாத், வால்மீகோ வல்மீகாத், வ்யாஸः கைவர் த்த கந்திகாயாம், சசப்ருஷ்டாத் கேளதமः, வசிஷ்டனர்வ ஸ்யாம், அகஸ்த்ய கலசே ஜாதஇதி சகுத்தவாத்.

பதவுரை.

ரிஷ்யசிருங்கோ
ம்ருக்யः
கேளசிகः
குசாத்
ஜாம்புகோ
ஜம்புகாத்
வால்மீகோ
வல்மீகாத்
வ்யாஸः
கைவர் த்தகந்திகாயாம்
சசப்ருஷ்டாத்
கேளதமः

ரிஷ்யசிருங்கமுனிவர்
மான்வயிற்றி றபிறந்தவர்
கெளசிகரிஷி
தருப்பையிற்பிறந்தவர்
சாம்புகரிஷி
நரில யிற்றி றபிறந்தவர்
வால்மீகிரிஷி
புற்றி றபிறந்தவர்
வியாசர்
மீன்வாணியக்கன்னிகை
வயிற்றி றபிறந்தவர்
முயவின் பிற்புறத்திற்பிறந்தவர்
கெளதமார்

* “மான்மகன் அசலன் மானமகன் சிருங்கி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் கல்லனே கேச கம்பளன்
ஈங்கிவர் நுங்குலத் திருடி கணங்களென்று”
என்னும் மணிமேகலைப் பிரயோகத்தையுங் கவனிக்க.

வளிஷ்ட:

ஊர்வல்யாம்

அகஸ்தய:

கலசே

இதி சுருதத்வாத்

வசிட்டர்

ஊர்வசிவயிற்றி ற்பிறந்தவர்

அகத்தியர்

குடத்திற்பிறந்தவர்

என்று கேட்கப்படவின்

பொழிப்புரை.

மாண்வயிற்றிற் பிறந்தவர் ரிஷிசிருங்கர், தருப்பை யின்கண் பிறந்தவர் கெளசிகர், நரியினிடத்திற் பிறந்தவர் சாம்பூகர், புற்றிடத்துப்பிறந்தவர் வால்மீகி, மீன்வாணியப் பெண்ணிடத்துப் பிறந்தவர் வியாசர், முயலின் பின்பாகத் திற் பிறந்தவர் கெளதமர், ஊர்வசிவயிற்றிற் பிறந்தவர் வசிட்டர், குடத்திற்பிறந்தவர் அகத்தியர் என, நூல்கள் கூறு கின்றனவாதவின் என்பதாம்.

ஏதேஷாம் ஜாத்யா விநாபி அக்ரே ஞானப்ரதிபாதிதா ரிஷிய: பஹுவ: சந்தி தஸ்மாந் ந ஜாதிர் ப்ராஹ்மண இதி.

பதவுரை.

एतेषाम्

ज्ञात्याविनापि

अक्रे

नौनप्रतिपातिता

रिषिय:

पஹुवः चन्ति

तஸ्मात्

न जातिःप்ராஹ்மண இதி

இவர்களுக்குள்

சாதியின்றியும்

முற்காலத்தில்

மகரிஷிகள்

பலரிருக்கின்றனர்

ஆதவின்

சாதியும் பிராமணன்

[என்பது கூடாது

பொழிப்புரை.

இந்த மகரிஷிகளில் சாதியின்றி ஞானமுடையார்கள் முற்கூறப்பட்ட அநேகம் ரிஷிகள் இருக்கின்றார்கள். ஆதலின் சாதியே பிராமணன் என்பதும் பொருந்தாது.

(எ)

தர்ஹி ஞானம் ப்ராஹ்மண இதிசேத் தங்க க்ஷத்ரியாதயோபி பரமார்த்த தர்சிந: அபிஞ்ஞா பஹவ: சந்தி தஸ்மாந்ந ஞானம் ப்ராஹ்மண இதி

பதவுரை.

தர்ஹி	அவ்வணமாகில்
ஞானம் ப்ராஹ்மண இதிசேத்	ஞானத்தைப் பிராமண [னெனிலோ
தங்க	அது கூடாது
க்ஷத்ரியாதயோபி	க்ஷத்திரியர் முதலியவர்களும்
பரமார்த்த தர்சிந:	பரம்பொருளையுணர்ந்தவர்களாயும்
அபிஞ்ஞா:	பேரறிவுடையவர்களாயும்
பஹவ:	அநேகரிருக்கின்றார்கள்
தஸ்மாத்	ஆகையால்
ந, ஞானம் ப்ராஹ்மண இதி	ஞானமே பிராமணன் [என்பதும் பொருந்தாது

பொழிப்புரை.

சாதி, பிராமணன் அன்றுமெனினும் ஞானமே பிராமணன் எனிலோ? அதுவுமன்று. என்னை? பரமான்மதத்துவத்தை யுணர்ந்த பேரறிவாளர்களான க்ஷத்திரியர் முதலியோர்களும் அநேகர் இருக்கின்றார்கள் ஆகையாலென்க.

(அ)

தர்வூி கர்ம ப்ராஹ்மண இதிசேத்தங் ந சர்வேஷாம் ப்ராணிநாம் ப்ராரப்த சஞ்சிதாகாமி கர்ம சாதர்ம்ய தர்சநாத்· கர்மாபிஃப்ரேரிதா: சந்தோ ஜநா: க்ரியா: குர்வந்தீதி தஸ்மாந் ந கர்ம ப்ராஹ்மண இதி.

பதவுரை.

தர்வூி	நானம் பிராமணன் அன்றுமெனினும்
கர்ம ப்ராஹ்மண இதிசேத்தங் ந	கருமமே பிராமணன்
சர்வேஷாம் ப்ராணிநாம்	[என்பதுமன் று
ப்ராரப்த	எல்லாப்பிராணிகளுக்கும்
சஞ்சித	பிராரத்தம்
ஆகாமி	சஞ்சிதம்
சர்வேஷாம் பிராணிநாம்	ஆகாமியம் என்னும்
கர்மசாதர்ம்ய தர்சநாத்	எல்லாப்பிராணிகளுக்கும்
கர்மாபி:	கருமங்கள் சமமாய்க்
ப்ரேரிதா: சந்த:	[காணப்படுதலின்
ஜநா:	கருமங்களால்
க்ரியா: குர்வந்திஇதி	செனுத்தப்பட்டவர்களாய்
தஸ்மாத்	சனங்கள்
ந கர்ம: ப்ராமண இதி	தொழில்களைச்செய்கின்றனர்
	[என்பதாம்
	ஆகையால்
	கருமமே பிராமணன் என்பதும்
	[பொருந்தாது.

பொழிப்புரை.

ஞானம் பிராமணன் என்பது அமையாதனினும் கருமமே பிராமணன் எனில் என்னை? எனிலோ, அதுவும், பொருந்தாது. என்னை தெடிய கருமம், மேல்வருங் கருமம், இப்போது தொடங்கிய கருமம் என்னும் மூன்று கருமங்க ஞம் எல்லாப்பிராணிகளுக்கும் ஒப்பாகவே காணப்படுத் தின். மற்றும் கருமங்களாலேவப்பட்டோராய், சனங்களை வரும் தந்தந்தொழில்களைச் செய்கின்றார்கள் என்க. ஆகையால் கருமமே பிராமணன் என்பதும் பொருந்தாது.

(க)

தார்ஹி தார்மிகோ ப்ராஹ்மண இதிசேத் தந்ந, சஷ்டி யாதயோ ஹிரண்யதாதாரோ பஹவ: சந்தி தஸ்மாந் ந தார்மிகோ ப்ராஹ்மண இதி.

பதவுரை.

தார்ஹி	அங்கனமாயின்
தார்மிகோ	தருமஞ்செய்கின் றவன்
ப்ராஹ்மண இதிசேத் தந்ந	பிராமணன் எனின் அது
	[வும் அமையாது
சஷ்டரியாதய;	சஷ்டதிரியன் முதலானேர்
ஹிரண்யதாதாரோ	பொன் தானஞ்செய்கின் றவர்கள்
பஹவ:	அநேகர்
சந்தி	இருக்கின்றார்கள்
தஸ்மாத்	ஆகையால்
தார்மிக:	அறஞ்செய்கின் றவன்
ப்ராஹ்மண இதிந	பிராமணன் என்பதும் அன்று

பொழிப்புரை.

கருமம் பிராமணன் அன்றெனில் புண்ணியஞ் செய் கின்றவன் பிராமணன் என்பது பொருந்துமென்னலும் அமையாது. என்னை? பொன்தானம் முதலிய புண்ணியஞ் செய்கின்ற கூத்திரியன் முதலியோர்களும் பலர்களிருத் தலின்,

(1)

தர்லி கோ வா ப்ராஹ்மனேநாம? ய: கஸ்தாத் மாநம், அத்விதீயம், ஜாதிகுணக்கியாஹ்நம், ஷடீர்மி ஷட் பாவ வேத்யாதி சர்வ தோஷரஹிதம், சத்யஞானுந்தான ந்தஸ்வரூபம், ஸ்வயம் நிர்விகற்பம், அசேஷி கஸ்பனுதாரம், அசேஷி பூதாந்யந்தர்ம்யாமி தவேநவர்த்தமானம், அந்தர் பஹிச்சாகாசவத் அநுஸ்யுதம், அகண்டானந்தஸ்பாவம், அப்ரமேயம், அநுபவைகவேத்யம், அபரோக்ஷதயா பாச மானம், கரதலாமலகவத் சாக்ஷாதபரோக்ஷீக்ருத்ய க்ருதா ரத்ததயா, காமராகாதி தோஷரஹித:, சமமாதிசய்ப்பங்கோ, பாவமாதஸ்ய தர்ஷனைசா மோஹாதிரஹித:, தம்பாஹுங் காராதிபி ரஸம்ப்ரஸ்த சேதாவர்த்தத, ஏவமுக்தலக்ஷணேய: ஸ வை ப்ராஹ்மனைஇதி, ச்ருதி ஸ்மருதி புராணேதிகாச நாமப்ராய: அந்யதாஹி ப்ராஹ்மனைத்வ சித்திர் நாஸ்த யேவ.

பதவுரை.

தர்லி
கோவாப்ராஹ்மனாம?

அவ்வாரூயின்
பிராமணன் என்பவன்
[யாவனெனின்?]

ய: கஸ்தித்	எவனெருவன்
அத்விதீயம்	அத்துவிதமும்
ஜாதிகுண க்ரியாஹீநம்	சாதி, குணம், தொழில் [இன்றியதும்
ஷடேர்மி	இன்பதுன்ப முதலிய ஆறலைகள்
ஷட்பாவ	பிறத்தன்முதலிய ஆறலிகாரங்கள்
இத்யாதி	இவை முதலிய
சர்வதோஷரஹிதம்	தோடங்கள் நீங்கியதும்
சத்யஞாநாநந்தஸ்வரூபம்	சத்தியஞான அனந்தவடிவமும்
ஸ்வயம் நிர்விகல்பம்	இயல்பாகவே விகற்பமின்றியதும்
அசேஷகல்பநாதாரம்	ஆரோபமனைத்திற்கும் ஆதாரமும்
அப்ரமேயம்	பிரமாணத்தாலற் யப்படாததும்
அநுபவவைகவேதயம்	அநுபவமொன்றுணேயறியப் [படுவதும்
அபரோக்ஷிதய பாசமாநம்	அபரோக்ஷமாய் விளங்கு [வதுமாகிய
ஆத்மாநம்	ஆண்மாவை
கரதலாமலகவத்	நள்ளங்கை நெள்விக்கணிபோன்று
சாக்ஷா தபரோக்ஷிக்ருத்ய	நேராயறிந்து
க்ருதார்த்ததயா	செய்ததின்பயனடைந்தோனுதலின்
காமராகாதி தோஷரஹித:	காமம், ராசம் முதலிய [தோடமற்றேருநூயும்
சமதமாதி சம்பந்க:	புலன்மனப் அடக்கல் முதலிய [வடையனுய்
பாவமாத்சர்ய	பாவனை போறுமை
த்ரஷ்ணைசா	காமம், ஆசை
மோஹாதி ரஹித:	மோகம் முதலியஇல்லோனுய்

தம்பாஹங்காராதிபி:

அசம்ப்ருஷ்டசோ

வர்த்தத

வவழுக்தலக்ஷ்ணைய:

ச ஏவ

ப்ராஹ்மண

ச்ருதிஸ்மருதி

புராணேதிகாசாநாம்

அபிப்ராய:

அந்யதாஹி

ப்ராஹ்மணத்வசித்தி:

நாஸ்த்யேவ

டம்பம் அகங்காரம் முதலிய

வைகளுடன்

கூடாத மனமுடையவனும்

இநுக்கின்றூடே அதாவது

இத்தன்மையை இலக்ஷ்ண

முடையவன் எவனே

அவனே

பிராமணன் என்று

சருதி ஸ்மிருதி

புராண இதிகாசங்களுடைய

கருத்தாம்

வேறுவகையினுடேலே

இல்லை.

பொழிப்புரை.

மேற்கூறியவைகள் பிராமணன் அன்றுமெனின் மற்று பிராமணன் என்பவன் யாவன் எனிலோ? கூறுதும், அத்துவிதமும், சாதி குண கிரியைகளாற்றதும், உண்டாதன் முதலிய ஆறு விகாரங்களின்றியதும், புலப்படல் முதலான தோஷங்கள் நீங்கியதும், உண்மை, அறிவு, ஆனந்தம், அனந்தம் என்னும் வடிவமும், உண்மையாகவே விகற்ப மொழிந்ததும், எல்லாக்கற்பஜைகளுக்கும் ஆதாரமும், பிரமாணங்களாலறியப்படாததும், அநுபவமாத்திரத்தானே யறியத்தக்கதும், பிரத்தியக்ஷமாய் விளங்குவதுமாகிய பரமான்மாவை, உள்ளங்கை நெல்லிக்கனி போன்று நேரேயுணர்ந்து, செய்தவற்றின் பயனையடைந்

தோன்றவின், காமமுதலிய சூற்றங்களின்மை, பொறி புலனடக்கல் முதலிய சூணமுடைமை, காமம், இச்சை முதலியன் நீங்கற்றன்மை, டம்பம் ஆணவம்முதலியன் வற்ற மனமுடைமை என்னும் இயல்புடையான் எவ்வே அவனே பிராமணன் என்பது வேதம், ஸ்மிருதி, புராணம், இதிகாசம், என்பன முதலிய எல்லா நூல்களுக்கும் கருத்தாம். இஃதன்றி வேறுவிதமாக பிராமணத்தன்மையே பொருந்தாதென்பதாம்.

(கக)

சச்சிதாநந்த மாத்மாநம் அத்விதீயம் ப்ரஹ்மம் பாவயேத், ஆத்மாநம் சச்சிதாநந்தம் ப்ரஹ்மம் பாவயேத் இத்யுபநிஷத்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

பதவுரை.

சச்சிதாநந்தம்	உண்மையறிவானந்தமாகிய
ஆத்மாநம்	ஆன்மாவை
அத்விதீயம்	அத்துவிதமாகிய
ப்ரஹ்ம பாவயேத்	பிரமமென்றபாவிக்கவும்
ஆத்மாநம்	ஆன்மாவை
சச்சிதாநந்தம்	உண்மையறிவானந்தமாகிய
ப்ரமபாவயேத்	பிரமமெனப்பாவிக்கவும்
இதி உபநிஷத்	உபநிடதம் முற்றும்

பொழிப்புரை.

சச்சிதாநந்தமாகிய ஆன்மாவை அத்துவிதப்பிரமாப்பாவித்தல் வேண்டும், ஆன்மாவை சச்சிதாநந்த பிரமமாகப்பாவித்தல் வேண்டும்.

வாஜ் ஜி ர சு சி கை யு பந்த தம்
முற்றும்.

பதிப்பாசிரியர் உரை.

இந்நால் பிரம்மஞானியே பிராம்மணன் என்று கூறுகிறது. இதனை வாசிப்போர் யாவரேனும் அவர் பிரம்மவிசாரங்கெய்து பிராம்மணராவார்கள் என்னும் நன்னேக்கத்துடன் காசிவாசி - ஸ்ரீலஸ்ரீ சிவாந்த யதீந்திர கவாமிகளின் கருத்துக்கிணைசந்து இதை வெளியிட்டனன். அன்றி உலகவழக்கில் கூறும் ரிஷி புத்திரர்களான பிராம்மணர்களை குறை ரூபம் நோக்கத்தான்று என்பதறியத்தக்கது. ஆனால் இதுபோன்ற நூல் வெளிவருவதால் ஜாதிப்பிராம்மணர்கள் உண்மைப்பே பிராம்மணர்களாவார்கள். ஆன்மவுணர்ச்சியுடைய அனைவரையும் நன்னிலையடைவிக்க வல்லதாம்.

A. S. சகஜாந்தம்.
